1974 சனவரி 28]

THIRU B. VENKATASWAMY: We are in dearth of high-breed bulls? May I know from the Hon. Minister whether this frozen semen will be distributed throughout the State so that we could have very good breed of animals?

மாண்புமிகு திரு. மு. கண்ணப்பன்: "ஃபீரோஸன் செமன்" தயார் செய்வதைப் பொறுத்தவரை தற்போது இங்கிலாந்து நாட்டிலிருந்து நம்முடைய அமுல் பால் பண்ணையில்தான் முதலாவதாக வாங்கி விநியோகம் செய்தார்கள். தமிழ்நாட்டிலும் சில பகுதிகளுக்கு முன் மாதிரியாக விநியோகம் செய்வதற்கு பால் பண்ணைக் கழகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பூராவும் இந்தத் திட்டத்தைக் கொண்டு வர முயற்சி எடுக்கப்படும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினாக்கள்-விடைகள் முடிவுற்றன.

[குறிப்பு.—ஓர் உரையின் தொடக்கத்தில் வெள்ளிக்குறி (*) இடப்பட்டிருந்தால் அவ்வுரை உறுப்பினரால் சரிபார்க்கப்பட்டது என்பதைக் குறிக்கும்.]

2. அறிவிப்பு.

திருமதி ஜோதி வெங்கடாசலம் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருப்பது குறித்துப் பாராட்டு

மாண்புமிகு பேரவைத் தலைவர்: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தைத் தொடங்குமுன் பேரவைக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

நம்முடைய பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மாண்புமிகு திருமதி ஜோதி வெங்கடாசலம் அவர்களுக்கு "பத்மஸ்ரீ" விருது நம் நாட்டு குடியரசுத் தலைவரவர்களால் அளிக்கப்பட்ட செய்தி நம் அனைவருக்கும் மகிழ்ச்சியூட்டுவதாகும். இதை இம்மாமன்றம் மகிழ்ச்சியோடு வரவேற்கும் என்பதில் ஐயமில்லை. (கரவொலி).

திருமதி ஜோதி வெங்கடாசலம் அவர்கள் கடந்த 30 ஆண்டு காலத்திற்கும் மேல் பொதுவாழ்விலே ஈடுபட்டு அருந்தொண்டு ஆற்றி வருபவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் சேரிவாழ் மக்களுக்கும் அவர்கள் சிறந்த சேவை புரிந்துள்ளார்கள். இப்பேரவையில் அனுபவம் ஆற்றலும் மிக்க உறுப்பினராக இருந்து அவர்கள் அரும்பணி ஆற்றி வருகிறார்கள். இனிமையாகப் பழகி எல்லாருடைய அன்புக்கும் மதிப்புக்கும் உரியவர்களாக அன்னார் விளங்குகின்றார்கள். இப்பேரவையின் சார்பிலும் என் சார்பிலும் அவர்களுக்கு நல்வாழ்த்துதலையும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.